

யാழ്ച്ച വലയക്കല്ലവി അലുവലകമ്

തരമ് - 8

തവണ്ണ- 1

അലകുപ്പർട്ടൈസ് - 01

നേരമ് - 40 നിമിടമ്

പകുതി - 1

എല്ലാ വിജ്ഞാനക്കുറക്കുമ് വിജെ തരുക

- 1) നുണ്ണനാംകിയൈ മുതൻമുതലില് അവതാനിത്ത വിഞ്ഞോൺ
 - 1) അന്റൻഡിവാൻ ലീവൻകുക്
 - 2) കലിലിയോ കലിലി
 - 3) ക്രോലബല്ലൈഡിൾ
 - 4) ഭ്രാബേട് കുക്
- 2) നുണ്ണനാംകികൾിന് ചെയ്യപാട്ടാല് അമൃകലാട്ടൈയുമ് ഉണ്ടാവു വകൈ
 - 1) പാണ്ട്
 - 2) മുട്ടൈ
 - 3) പട്ടർ
 - 4) ഉന്നാശക്കിമുങ്കു
- 3) നുണ്ണനാംകികൾിന് വാർഷികകു ഉവപ്പാണ് വെപ്പപ്പാണിലെ
 - 1) $0^{\circ}\text{C} - 10^{\circ}\text{C}$
 - 2) $100^{\circ}\text{C} - 150^{\circ}\text{C}$
 - 3) $25^{\circ}\text{C} - 30^{\circ}\text{C}$
 - 4) $50^{\circ}\text{C} - 80^{\circ}\text{C}$
- 4) പുത കുദ്രൂരിപ്പു ഉണ്ടാകു പയൻപട്ടുമ് നുണ്ണനാംകി എതു?
 - 1) പന്ത്രീഡിയാ
 - 2) പരമേചിയമ്
 - 3) ആഫിംഗ്
 - 4) അകാരികൾിന് ഇൻപ്പെരുക്ക അമെപ്പാണ് കാണാൻ
- 5) ഇരഞ്ഞു നാട്കൾ വണിയില് തിന്റു വൈക്കപ്പട്ട ഇണാർഡിൻ നോതിത്തലുക്കു കാരണമാണ് നുണ്ണനാംകി
 - 1) മതുവമ്
 - 2) കിലമിടോമോൺസ്
 - 3) പരമേചിയമ്
 - 4) അല്കാ

$(5 \times 4 = 20 \text{പുണ്ണി})$

സ്രീധാരിൻ സരി എന്നവും പിമൈധാരിൻ പിമൈ എന്നവും കുറിപ്പിടുക.

- 1) പാല്മാ ഉന്പത്തിയില് നുണ്ണനാംകി പയൻപട്ടുകിന്റു ()
- 2) നുണ്ണനാംകികൾിന് ചെയ്യപാടു കുസിരശാതനപ്പെട്ടിയില് വൈക്കപ്പട്ട ഉണ്ടാവില് കട്ടുപ്പട്ടുത്തപ്പട്ടുകിന്റു ()
- 3) മലേരിയാ നോയ് പന്ത്രീഡിയാവിനാല് ഏപ്പട്ടുകിന്റു ()
- 4) വെന്നീര് ഊന്ത്രൂകൾില് നുണ്ണനാംകി കാണപ്പടാതു ()
- 5) നുണ്ണനാംകിപിൻ തൊഴിപ്പാട്ടിന് പോതു ഉണ്ടാവിന് പണ്പുകൾ മാറ്റുമാട്ടൈയും ()

$(5 \times 4 = 20 \text{പുണ്ണി})$

പകുതി II

എല്ലാ വിജ്ഞാനക്കുറക്കുമ് വിജെ തരുക

- 1) പടംകളാ അവതാനിത്തു കീഴേ തരപ്പട്ട വിജ്ഞാനക്കുറക്കു വിജെ തരുക.



A

B

C

D

E

- a. നുണ്ണനാംകികളാ ഇനങ്കൾാം പെയരിടുക.

A..... B..... C.....

D..... E..... (5x2= 10 പുണ്ണി)

- b. വൈക്കോൾ ഊന്ത്രവൈത്ത നീരില് കാണപ്പട്ടുമ് നുണ്ണനാംകി എതു?..... (3പുണ്ണി)
- c. തനിക്കല പൂർണ്ണവകൈ എതു?..... (3പുണ്ണി)

- d. பாண்துண்டொன்றை சிறிதளவு நீரில் நனைத்து மூன்று நாட்களின் பின் கைவில்லையால் அவதானிக்கையில் மேலே குறிப்பிட்ட எந்நுண்ணங்கி தென்படும்? (3புள்ளி)
- e. வெந்றுக்கண்ணுக்குத் தென்படாத இவ்வங்கிகளை எவ்வுபகரணம் மூலம் தெளிவாக அவதானிக்கலாம்? (2புள்ளி)
- f. C, E ஆகிய நுண்ணங்கிகளின் இடப்பெயர்ச்சி அங்கங்களைத் தருக.
C..... E..... (3புள்ளி)
- g. இங்கு காணப்படாத உயிருள்ள உயிரற்ற இயல்புகளைக் காட்டக்கூடிய நுண்ணங்கி எது? (3புள்ளி)
- h. இதில் ஒளித்தொகுப்புச் செய்யக்கூடிய நுண்ணங்கி எது? (3புள்ளி) (30 புள்ளி)

2) (A) உணவுப்பதார்த்தங்களின் மீது நுண்ணங்கித் தொழிற்பாடு பற்றிய பரிசோதனை தரப்பட்டுள்ளது.



- a. மேலே குறிப்பிட்ட பரிசோதனையில் எந்நுண்ணங்கி பயன்படுகிறது? (3புள்ளி)
- b. இப்பரிசோதனையின் போது உமது அவதானங்கள் 2 தருக
..... (3புள்ளி)
- c. இங்கு பலுடைய விரியச் செய்யும் வாயு எது? (3புள்ளி)
- d. இப்பரிசோதனையினை அடிப்படையாகக் கொண்ட உணவுப்பத்தி முறை ஒன்று தருக. (3புள்ளி)
- e. இப்பரிசோதனையில் பலுடைய மெதுவாகத் தளர்த்தும் போது உரைக்கூடிய மணத்திற்கு காரணமான வாயு எது? (3புள்ளி)
- f. பின்வரும் உணவு வகைகள் நுண்ணங்கிகளின் தொழிற்பாட்டால் பாதிப்படைதல் எவ்வாறு அழைக்கப்படும்.
i. வெல்ல உணவு
ii. இலிப்பிட்டு உணவு (3புள்ளி)

(B) நுண்ணங்கிகளினால் மனிதனுக்கு பல நன்மையும் சில சந்தர்ப்பங்களில் தீமையும் ஏற்படுகின்றன.

- (a) மருத்துவத் துறையில் நுண்ணங்கிகளின் பயன்பாடு 1 தருக
..... (3புள்ளி)
- (b) மனிதத்தோலில் ஏற்படும் தேமல் எந்நுண்ணங்கிக் கூட்டத்தினால் ஏற்படும்? (3புள்ளி)
- (c) தாவர விலங்குக் கழிவுகளைப் பிரிந்தழியச் செய்யும் நுண்ணங்கிக் கூட்டங்கள் எவை? (3புள்ளி)
- (d) கழிவு முகாமைத்துவத்தின் போது பின்வருவனவற்றிற்குப் பயன்படும் குப்பைத்தொட்டிகளின் நிறுங்களைத் தருக.
1. தாவரக்கழிவு.....
2. கடதாசி..... (3புள்ளி)
(30புள்ளி)

